

பன்முகக் கலாச்சார LGBTIQ+ சமுதாயங்களுக்கான கோவிட்-19 தகவல்

நீங்கள்

உங்களையும்
மற்றவர்களையும்
பாதுகாக்கிறீர்கள்



கோவிட்-19 தொற்றுக்கு எதிராக நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது:

- > உங்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட குறைவாகவே வாய்ப்புள்ளது
- > நீங்கள் மற்றவர்களுக்கு கோவிட்-19 தொற்றினைப் பரப்ப குறைவாகவே வாய்ப்புள்ளது
- > கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் உங்களுக்கு மிக அதிக உடல்நலக் குறைவு ஏற்பட குறைவாகவே வாய்ப்புள்ளது
- > மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத மக்களைப் பாதுகாக்க நீங்கள் உதவுகிறீர்கள்.

மக்கள் எந்த அளவுக்கு அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்களோ அந்த அளவுக்கு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான, வைரஸைப் பரப்புவதற்கான, உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கான அல்லது மரணமடைவதற்கான சாத்தியக்கூறு குறையும்.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் அனைத்துத் தடுப்பூசிகளும்:

- > பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை
- > சர்வதேச அளவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளன
- > ஆஸ்திரேலியாவின் சுயாதீன மருந்துக் கட்டுப்பாட்டாளராகிய சிகிச்சைப் பொருள்கள் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான பாதுகாப்புத் தரநிலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளன

உங்களால் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்

இவற்றுக்கு நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம்:

- > சில அன்றாடச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு அல்லது சில அன்றாட சேவைகளைப் பயன்படுத்துவதற்கு
- > தொடர்ந்து வேலைக்குச் செல்வதற்கு
- > வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு

ஆஸ்திரேலியாவில் தற்போது கிடைக்காத தடுப்பூசிக்காக நான் காத்திருக்க வேண்டுமா?

ஆஸ்திரேலியாவில் மூன்று தடுப்பூசிகள் கிடைக்கின்றன - அஸ்ட்ராஜெனிகா, மாடர்னா மற்றும் ஃபைஸர்.

வேறு ஏதாவது தடுப்பூசிகளை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் ஒன்றைப் போட்டுக்கொள்வது சாலச் சிறந்தது.



என்னிடம் மெடிகேர் அட்டை இல்லை அல்லது நான் ஒரு விசாவில் இருக்கிறேன் - நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஆஸ்திரேலியாவில் பின்வரும் நபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படுகின்றன:

- > அகதிகள்
- > புகலிடம் கோருபவர்கள்
- > தற்காலிக அல்லது இடைக்கால விசா வைத்திருப்பவர்கள்
- > சர்வதேச மாணவர்கள்
- > தற்காலிக புலம்பெயர்ந்தோர்

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள உங்களுக்கு மெடிகேர் அட்டை அல்லது தனிநபர் நலம்பேணல் அடையாளங்காட்டி (HI) தேவையில்லை.



கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உங்கள் விசா நிலைமை அல்லது அரசாங்க உதவித்தொகைகளுக்கான தகுதிக்குப் பாதிப்பு ஏற்படாது.

பின்வரும் நிலைமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா?

நான் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்?

ஆம், நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்பவராக இருந்தால் இது பாதுகாப்பானது.

நான் PrEP எடுத்துக்கொண்டிருந்தால்?

ஆம், நீங்கள் முன்-வெளிப்பாட்டு நோய்த்தடுப்பு சிகிச்சை (PrEP) மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால் இது பாதுகாப்பானது.

நான் ஆன்டிரெட்ரோவைரல்கள் எடுத்துக்கொண்டிருந்தால்?

ஆம், நீங்கள் ஆன்டிரெட்ரோவைரல்கள் எடுத்துக்கொள்பவராக இருந்தால் இது பாதுகாப்பானது.

நான் பிற மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால் அல்லது ஒரு மருத்துவ நிலைமையைக் கொண்டிருப்பவராக இருந்தால்?

பல நிகழ்வுகளில், ஆம். உங்கள் தடுப்பூசி விருப்பத்தேர்வுகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் அல்லது சுகாதார நலம்பேணல் வழங்குநரிடம் பேசவும்.



தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டால் என்ன செய்வது?

துறையால் அல்லது துறையின் நிதியுதவி பெறும் சேவை வழங்குநரால் வழங்கப்படும் ஏதாவது சேவை பற்றி விக்க்டோரியா சுகாதாரத் துறையிடம் நீங்கள் புகார் அளிக்கலாம். இது பொதுத் தடுப்பூசி மையங்களையும் உள்ளடக்கியதாகும்.

எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருந்தால் - அதற்குப் பிறகும் நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

ஆம், நீங்கள் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டும் வந்திருந்தாலும் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

cfre.org.au/lgbtiq-covid



நாங்கள் பணியிலிற்ற நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம் மற்றும் பெரியவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு மதிப்பளிக்கிறோம்.

இந்தத் தகவல் தாளில் இடம்பெற்றுள்ள தகவல் அக்டோபர் 29, 2021 தேதியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தகவலானது, விக்க்டோரியா சுகாதாரத் துறை மற்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையால் அளிக்கப்பட்டுள்ளது. [விக்க்டோரியா அரசாங்கத்தின் வலைத்தளத்தில்](#) இருந்தும், [ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலைத்தளத்தில்](#) இருந்தும் கோவிட்-19 பாதுகாப்பு மற்றும் தடுப்பூசிகள் பற்றிய கூடுதல் தகவல்களை பிற மொழிகளில் நீங்கள் பெற முடியும்.